

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, DECEMBER 15, 1899.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899.]

TAKE notice, that unless within three months from the 22nd day of December, 1899, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before me at my office at Matara and make claim to the said lands or any of them or to some interest therein :

I, John Penry Lewis, Special Officer appointed under Ordinance No. 1 of 1897, in pursuance of the powers in me vested by Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899, shall declare by writing under my hand that the said lands or such of them, to which no claim has been made, are the property of the Crown.

J. P. LEWIS, Special Officer.

Matara, December 9, 1899.

Description of Lands referred to.

The lands commonly called or known as Maragahahena, Maragahadeniya, Hinguruwelgalehena, Galpottchena, all lying adjacent to each other and forming one block, situate in the village of Malimboda in the Matara-Weligam korale, in the Southern Province, containing in extent 116 acres 2 roods and 7 perches, as described in the annexed plan, shown as lots 13,880, 13,881, 13,882, 13,884, 13,876, and 13,877 in the preliminary plan No. 4,858, as described in the annexed tracing, and bounded as follows : on the north by Talagahahena sold by Crown to M. D. Siyadoris (title plan 122,467), the village path, Mahawatta belonging to Hettiachchige Babun and others, Bogahakumbura belonging to Kuruppuachchige Don Mathes, Atmagewatta belonging to Kuruppuachchige Don Mathes, Kongahaudumulla belonging to Edisuriya Maddumage Sey Appu and others, Kongahawita belonging to Edisuriya Maddumage Sey Appu and others, Kongahadeniya belonging to Crown Maragahahena alias Egodawattehena sold by Crown to Pahatuge Subehami (lot 13,878 in preliminary plan 4,858), Danahala-koratuwa belonging to Rubasinge Babune and others, Tittagahalangaowita belonging to Rubasinge Babune and others Atakalandegedeniya belonging to Ihalauswattege Don Lewis and others, Peragaswalakadahena sold by Crown to Mendias Gunaratna (title plan 167,873), Atakalandegedeniya belonging to Ihalauswattege Don David and others ; on the east by a portion of Maragahahena sold by Crown to Mr. Buyzer (title plan 158,173), the water-course, Maragahadeniya belonging to Panigalage Puchi Appu and others, Dolepittaniyaowita belonging to Paranamanage Don Siman, Ranawiragekumbura belonging to Palliyaguruge Sedarahami, Rajagewatta belonging to Wanitunge Nonno and others ; on the south by Millagahahena sold by Crown to Jayanhami (title plan 160,812), by Wanitungedeniya belonging to Pahattuge Wattuhami ;

Maragahahena (lot 4,858 13,883) sold by Crown to ditto, Maragahahena alias Etawaladeniyahena sold by Crown to ditto (lot D 541 in preliminary plan 4,858), Ulupattalagawahena sold by Crown and now in possession of Hettiachchige Nikulas (title plan 174,882), Giganagewatta belonging to Kuruppuarachchige Don Mathes and others, Ulupattalewatta belonging to ditto, Egodayamullehena alias Maragahahena claimed by Ranchagodagamage Hingitho and others (lot 4,858 13,379), Morawakayawatta belonging to Samarasinha Ranawiragamachchige Don Bastian and others, Egodamullehena sold by Crown to S. R. G. D Bastian (title plan 134,861), Polinduwehena claimed by Ranchagodagamage Hingitho and others (lot 4,858 540), and the path (lot 4,858 540) ; on the west by Talagahahena alias Wewawatta sold by Crown to Madugodage Puchi Appu and others (title plan 161,170), Wiketumullekumbura and Wiketumulledeniyaakumbura belonging to Samarasinha Ranawiragamachchige Babun and others.

විෂි 1899 ක්වු දෙසැම්බර් මස 22 වෙනි දින සිට තුන්මාසයක් ඇතුළතදී මෙහි පහත දක්වන ඉඩම්වලට නොහොත් ඉන් එකකට නොහොත් වැඩිගනනකට අයිතිකමක් තිබෙනවාය කියන සම් කෙනෙක් ඇත්නම් ඒ අය විසින් මාතර මගේ කාර්යාලයේදී මා ඉදිරිපිටට ඇති පෙත්සිට එක් ඉඩම්වලට හෝ කොසියම් එකකට හෝ ඊට ඇති අයිතියම පෙන්වා සිටින්නට නොගෙදුනොත්, විෂි 1897ගේ නොමිල 1ගේ ආඥාවන්ගේ ප්‍රකාරයට පත්කරපු විශේෂ මුද්‍රාදැනි ධානාන්තරය දරණ පෙත්සි එවිස් සහ මට විෂි 1897ගේ නොමිල 1ගේ සහ විෂි 1899මේ නොමිල 1ගේ ආඥාවන්වලින් ලැබී තිබෙන බලයේ ප්‍රකාරයට අයිතිවැසිකම් නොකියාපු එක් ඉඩම් එක්කෝ එසින් අයිතිවැසිකමක් ගෙණහැරදක්වන්නට නොගෙදුන සෑම ඉඩම් රජයත්තක ඉඩම්ගේ කියා මගේ අත්සන ඇති ලියවිලිකින් මාර්සින් ප්‍රකාශකරණ බව මෙයින් දැනගත යුතුයි.

විෂි 1899 ක්වු දෙසැම්බර් මස 9 වෙනි දින මාතරදීය. ජේ. පී. එච්ස්, විශේෂ මුද්‍රාදැනියා වීමක.

ஓய்வூதிய தீர்மானம்.

உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு அமைய 1997 ம் ஆண்டு மார்ச்சு 22-ம் திகதியில் குன்றாக இதன் கீழ் விவரித்திருக்கும் காரணிகளுக்கு அல்லது அக்காரணிகளில் எதற்கும் அல்லது எவற்றிற்கும் ஏதும் உடனடியான தடவைகளுக்கு உரித்துப்பேசுவோர்கள் யாருமில்லாதால், அவர்கள் எண்முன்பாக மாத்திரம் எனது சந்தோசம் தெரிவித்து மேற்படி காரணிகளுக்கு அல்லது அவற்றில் எதற்கும் அல்லது அதில் யா தும் உரிமை அல்லது உடனடி காரணியாக இருந்தால், 1997 ம் ஆண்டு முதலாம் நொம்பர் சட்டத்தின்படி குறி ப்பான உத்தியோகஸ்தராக ஜோன் பென்ரி லுவீஸ் ஆகிய நம்மில் 1997 இன் 1 ம் இலக்கக்கட்டளைச்சட்டத்தின லும் 1999 இன் 1 ம் இலக்கக்கட்டளைச்சட்டத்தினாலும் எனக்குக் கொடுத்திருக்கும் தத்துவத்தைக்கொண்டு என் னையொப்பமிட்டு எழுத்துமூலமாய் சொல்லப்பட்ட காரணிகள் அல்லது அவற்றுள் உரித்துப்பேசப்படாதவைகளு க்கு உரித்தான வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளியரங்கப்படுத்துவேன்.

மே. பி. லுவீஸ்.
குறிப்பான உத்தியோகஸ்தர்.


மாத்துறை, 1999 ம் ஆண்டு மார்ச்சு 9-ம் உ.

சொல்லப்பட்ட காரணிகளின் விபரம்.

தென் மாகாணத்தின் மாத்துறையைச்சேர்ந்த வலிகம் கோழியில் மாளிம்பட யென்னும் கிராமத்திலுள் ள நொம்பர் 4,858 ம் பிளான் கடதாசியில் காணப்படும் பங்குகள் 13,880, 13,881, 13,882, 13,884, 13,876, 13,877 ம் பிரிவுபடி மாறாகக்கேள், மாறாகக்கேள், சிங்குறுவளாகாளேகேள், கன்பொத்தேசேன் இவை யெல் லாம் ஒரே காரணியாய்த் தோற்றப்படும் என்று பொதுவாய்ச் சொல்லப்படுகிற இத்தோடணைத்திருக்கும் டாப்பில் விவரிக்கப்பட்டதும் 116 ஏக்கர் 2 றாட் 7 பர்சஸ் விஸ்தாரமுள்ளது :-

எல்லை, வடக்கு-எம். டி. வியதொரிஸ்க்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் களாகேள் (122,467 ம் பிசுரகடதாசி), கெட்டி ஆச்சிசே வவுலும் சிலபேர்களுக்குமுடைய மகவத்த, குருப்பு ஆச்சிசே தொன் மத்தேசுடைய வோகாரும்புற, மேற்சொல்லியவனுடைய அத்தேசுவத்த, எடசூரிய மத்துமாகே ஸெயி அப்புலும் சிலபேர்களுக்கு முடைய கொண்கேடுமுள்ள, மேற்சொல்லியவர்களுடைய கோண்காவிட்ட, அரசாட்சிக்குள்ள கோண்காதெ னிய, பகட்டுகேசுவேகாமிக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் மாறாகக்கேள் அல்லது எகொடவத்தேசேன் 4,858 13,978 ம் பங்கு), துபலிங்கேவவுலும் சிலபேர்களுக்குமுடைய தானகளகொறட்டுவ, மேற்சொல்லியவர்களு டைய தித்தகாளாச்சுவிட்ட, இகளஉஸ்வத்தேகே தொன் லுவீசம் சிலபேர்களுக்குமுடைய அட்டகளந்தேகே தெனிய, மென்தியல குளந்தனக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் போகஸ்வளகடகேள் (167,873 ம் பிசுரகடதாசி), இகளஉஸ்வத்தேகே தொன் தாவிலும் சிலபேர்களுக்குமுடைய அட்டகளந்தேகேதெனிய; சிழக் கு-வொயிஸர்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் மாறாகக்கேளால் ஓர் பங்கு (158,173 ம் பிசுர கடதாசி), நீர்வாய்க்கால், பன்னிகளகே புஞ்சி அப்புலும் சிலபேர்களுக்குமுடைய மாறாகக்கேளிய, பறனமானகே தொன்விம னுடைய தொளேபிட்டனிய, பள்ளியகுறுகே ஸேதற்காமிஉடைய நனவிகேகுமுடி வணிகேகுமே தொன்விம சிலபேர்களுக்குமுடைய நஜாகேவத்த; தெற்கு-ஜயன் காமிக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் மில்லக்ககே ள (160,812 ம் பிசுர கடதாசி), பகட்டுகே வத்துகாமிக்கு உடைய வணிகே தொனிய, மேற்சொல்லியவனுக்கு அரச

சாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் மாறாகாகேன ($\frac{4,858}{13,883}$ ம் பங்கு), மேற்சொல்லியவனுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் மாறாகாகேன அல்லது அட்டவளதெனியேகேன ($\frac{4,858}{D 541}$ ம் பங்கு), அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் இப்பகெட்டி ஆச்சிகே நிகுளஸ் அனுபோகம்பண்ணும் உலுபட்டலகாவாகேன (174,882ம் பிசூர் கடதாசி), குருப்பு ஆறச்சிகே தொன் மத்தேசும் சிலபேர்களுக்கு முகைய கீகனகேவத்த, மேற்சொல்லியவர்களுடைய உலுபட்டலேவத்த, நன்சாகொடகமகே கிங்கிதொயும் சிலபேர்களும் உரித்துச்சொல்லும் எகொடமுள் ளேகேன அல்லது மாறாகாகேன ($\frac{4,858}{13,879}$ ம் பங்கு), ஸமறஸிங்கறன் வீறகமாச்சிகே தொன் பஸ்தியனும் சிலபேர்களுடைய மொறவகயாவத்த, எஸ். ஆர். ஜி. டி. பஸ்தியனுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் எகொடமுள்ளேகேன (134,861 ம் பிசூர் கடதாசி), நன்சாகொடகமகே கிங்கிதொயும் சிலபேர்களும் உரித்துச்சொல்லும் பொல்திந்துவேகேன ($\frac{4,858}{S 540}$ ம் பங்கு), பாகை, ($\frac{4,858}{Q 540}$ ம் பங்கு); மேற்கு-மாதுகொடகே புஞ்சி அப்புயம் சிலபேர்களுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் தலகாகேன அல்லது வவேவத்த (161,170ம் பிசூரு கடதாசி) ஸமறஸிங்கறன் வீறகமாச்சிகே பபுனும் சிலபேர்களுக்கு முகைய விக்கெட்டுமுள்ளேகும்புரும் விக்கெட்டுமுள்ளே தெனிய கும்புரும்.



Situation : Village—Malimada in Weligam korale.

Lot.	Name of Land.	Extent.	
		A.	R. P.
13876	Galpottihena or Hinguranwelgalahena	34	1 26
13877	Do.	0	1 12
13880	Maragahahena	42	3 8
13881	Maragahahena or Delkokarun-atmaga	1	3 14
13882	Maragahahena	36	3 34
13884	Delkokarundeniya or Maragahadeniya	0	0 33
		116	2 7

Surveyor-General's Office,
Colombo, September 16, 1899.

S. J. C. MORE,
for Surveyor-General.